

அப்போ

பொன்றத்த கண்பு புளம்பிள்ளைக்குடியா
மிழுபுரை சித்திமத வேழேடி - அதிலூம்
காந்திர்ஸ்கு சீர்தான் நினைவு இலரகவெங் கட்டமதம்
வந்துகல் செய்வாய் யிருந்து.

ஸ்ரீ அழிப்ரைங்காய அன்றை

விடுதலம்.

வாலாவு ரிடீக்கன் விக்க மல்க்கர வணந்துப் பேர்ன்றிச்
சேஷா லீரா முத் தெளரிருச் செந்தா மேலிக்
நாமா தால்தாக வாட்ட த் தடகசயல் வழிவேல் தொன்று
ஏ காரலூ கொமிசாதன்டேற் பாதம் போற்றி.

ஒருஷ

வாய்தவா - சிறைகளை நெய வானைகுறை யங்கலயிரு வற்றான்மிலை
பே. ம்ரந்தவா - சாரணாக்கட விண்ணாவண்புப் புரங்துமர மிஞ்சிவன்கு கூர்க்க
காய்ந்தவரைக் கங்கைவை க்கடவுளர்க்குக் குரவரைச்சுங் கத்தார் சூக்கேலல்
ஆய்ந்தவரைத் தண்டப்பை அணிந்துவரப்பணிக்குதுயரனைத்துங் கீர்ப்பாம்.

அரசமுதி.

இருந்தே, பிரி கவுந்த பக்மயானைக் கணைதொடித்த சியாளி செல்லு
மருங்களைத் தினைப்புனத்த மருங்களை மணதான்றன் காலைக் கற
மருங்களைக் கர, சிரங்கோன் டெமூங்கள் அதன்பெற்ற மருங்கள் கடு
பெருமானைக் கடு கங்கீதே பெம்மானை சுக்கானைப் பேசுவதே.

அம்பி, பு வணக்கம்.

கணவனைப் புளாநத்திடாதி' கார்ப்பாதி கீர்த்தனைத்திட செல்லும் குறை
வா வனவைப் புளம்பிள்ளைகள் மா கூட செல்லும் மிக்கு கூடு
ஆணவனைப் புளாநத்திட காண்டவைரு தமிழ்மறி எருஞும் பொன்றை
நீண்ட உதாத திட்டங்களை விடைக்குயர்வீர் திட்டத்தெல்லை மிகுத்து கார்ப்பாம்

மார்க்கண்டேயர் சாரித்திரம்.

காசிபமுனிவர் சூரபதுமன் முதலியோர்க்கு
மார்க்கண்டரது வரலாற்றைக் கூறல்.

விநுத்தம்.

தக்கமைந்தர் முகநோக்கிச் காசிபா முனிசீங்கள் தடத்த மாகப்
பொக்கமின்றிச் சிவனடியி ஒன்றுசெலுத்தி யுவந்துதவம் புரிந்தால் மோகஷம்
கைக்கனிபோ லுறுமெனக்குச் சகன்மரபிள் மார்க்கண்டன் கதையை நன்றா
யிச்குரச மெனவிரித்துச் சாற்றுவான் செவிக்கினிதா யேற்று வானே. (க)

மார்க்கண்டேயரது முன்னேர்கள் வரலாறு.

திபதை, இராகம் - ஸேவாஷ்டரம்—ஆந்தானம்.

கடிமலர்ப்பொழில்குழும் - வளமிகுஞ்ச

கடகங்கள்ல்வாழும் - செழும்

சடையவலியிற்கங்கை தரித்தருளிறையவன்

றனக்கண்புந்தைந்த குச்சக்கெனன்றோர்மறையவன் (க)

இயற்றுந்தவத்திற்பிற்டோன் - கவுச்சிக

னெனத்திருநாமஞ்சிந்தோன் - தன்

வயிற்றின்பசிக்குணவும் உறக்கந்தலையுநீக்கி

மனக்கண்ணுலரன்றன்சோ ஏபத்தைக்கருதிநோக்கி (க)

அருந்தவப்புரிதல்கண்டு - திருமண

வானனங்குவகைகொண்டு - தவங்

திருந்தாபதருக்கு ஞயர்ந்தவளீயேயென்று

சேயுன்போம்ருககண் - யேனெனவின்று (க)

சிவபரனருள்படைத்துத் - தனக்கிஷ்ட

சித்திப்பலனுங்கிடைத்து - செய்யுங்

தவநிலையைபவித்துத் தழைக்கவரமளித்துச்

சாமளவன்னன்செல்ல - மாழுளிவன்களித்து (க)

தங்கைசமுகநாடி - யங்குநடந்த
 சரிதையையரூபாடி - நின்ற
 மைந்தன்றனெத்துதித்து மார்போடலைத்துப்புல்லி
 மாசின்மறைகளுட ஒசிவசனஞ்சொல்லி (அ)

இனியென் மொழியையுணர்ந்து - இல்லறத்
 தியல்புறமணம்புணர்ந்து - எமக்குற்ற
 வினியவறுதொழிலை யியற்றிவருவாயென்று
 இயம்பக்கவுச்சிகளும் மயங்கிமனங்களன்று (க)

தவமகிமையைக்கெடுத்துப் - படுபா
 தலநரகத்தில்விடுத்து - சகம்போற்
 கவைகொடுத்துத்தலைவைட் டிடிப் பெண்கள்முகம்பாரேன்
 கறைக்கண்டனருளன்றி மறுத்தொன்றையு ஈன்கோரேன் (எ)
 என்றுமைந்தனுங்கூறிப் - பணிந்திட
 வெமுங்குதந்தையுஞ்சிறி - யருள்
 துன்றுந்தவத்தினுக்கில் லறமேநல்வென்றுனே
 தொட்டென்மேலாணையிட்டேன் - நட்டாதேகியென்றுனே (ஏ) (க)

கவுச்சிகர் இல்லறத்திற்குரிய பெண்ணின்
 இலக்ஷ்ணம் கூறல்.

விருத்தம்.

சந்தமறை யந்தணன்மு னின்திவை மொழிந்திடத்
 தனயனெதி ரடிவணங்கித்
 தங்கைதாய் குருமொழித னெத்தடுப் பவர்ச்சுரு
 சாற்றுமனு நீதிஞான
 சாத்திர முராணபல நூலினைப் பொய்யெனவ
 சங்கத மிசைக்குமூடர்
 தாழ்விலா சரகத்து மூழ்குவர்க ஈாதலாற்
 ரமியனு ஞென்றுபகர்வேன்
 வெங்தழ வெனக்கடு கடுத்துமண வாளை
 வெவகுண்டுபோ ராடல்புரிவோர்
 வீடத னியற்கையை யிகழ்ச்சியா யயலிடம்
 விளம்பிவகை யுறவிசைப்போர்

விருந்தினைக் கண்டுதலை வலியெனக் கணினீர்
 விடுத்தமுது பரதவிப்போர்
 விரிதலையர் செம்பட்டை மயிரினர்கள் கொட்டால்
 விட்டுவிர விளைவெறிப்போர்
 சந்தர மிகுந்தவ னெனப்பிறர்கள் கொழுங்னைத்
 துதிபுரிந் துரையாடுவோர்
 துளைவிழி மருட்டியே கணிகைய ரெனத்தலை
 துனுக்கொடு மினுக்குமின்தத்
 தூர்க்குணம் தில்லாத நற்குணங் களையுடைய
 தோகையரி லொன்றுகேர்ந்தால்
 சபமங்க வழ்புளைங் துலகியவில் வாழ்வது
 சுதந்திரமெனப் புகலவே
 யங்கநிமி டந்தனி இவங்குசுச் சகமுனிவ
 ஞராய்ந்து சோழனாட்டி
 வண்டம தளாவிளர் தண்டலை சிறந்தரு
 ஓநாமய மெனும்வனத்தி
 வசத்தியமி லாமனவு சத்தியமு னிக்கொருபை
 னங்கிருப் பதுதெரிந்தவ
 வாச்சிரம மதுதேடி வாச்சுதென மிகநாடி
 யதிவிரைவி வனுகினனரோ.

(e)

குச்சகர் அநாமயவனஞ்சென்று பெண் கேட்டலும்
 அங்கு நடந்த விருத்தாந்தமும்.

திபதை. இராகம் - சுருட்டி—ஆத்தாளம்.

திருமுனிவன் வரவு தெரிந்து - உசத்
 தியமுனிவனும் பரவசமூட னுளம்பரிந்து
 மருவுமனி யாசன த்திருத்திக் - கணி
 வகையறுச்சவைமூல்லை முகையமுதுடனருத்தி

(e)

இங்கெழுந்தருளினதென்ன - வென்று
 இயமயிடலு மருமைப்புதல்வியெனு மெல்லன்ன
 மங்கையரசி தனையெமது - தவ
 ஹமந்தன்றனக்குரிய மணப்புரிந்திடவுமது

(e)

சிந்தையென்னென்மென்ள நயந்து - சொல்லச்
சிரமசைத் துசத்தியன்பாவிடன் மிகவியந்து
இந்துசேகரன்றனைப்போலே - வந்திங்
கெளையொருபொருளென வினவினீரன்பாலே

(ஏ)

இதைச் சொல்லும்போது களிக்காங்கேன் - என்று
வேழுகுலமுங் கடைத்தேறியே களிக்காங்கேன்
உசத்தியனெனலும் பெயர்மாக்கி - தனக்
குமதுசம்மந்தம் பெற்றுவெமக்கு முன்டோதாழ்ச்சி

(ஏ)

எனவசத்தியனுபசரித்து - மன
மியற்றுவதற்குக்கந்த முகூர்த்தமதனைவரித்து
புனிதவம்முனியொடுவனத்தி - விண்பம்
பொருந்தியே விருந்துண்டங் கிருந்திடு மொருதினத்தில்

(ஏ)

தாயுறரகாண்வெகைக்கடிப் - பணி
தரித்துத்தோழியருடன் விருத்தையுமனாடி
தூயமலர்த்தட சீராடி - வண்டு
சம்ஹுமலர்பறித்துச் சரிகுழன்மிசைசுடி

(ஏ)

மனைக்குத்திரும்பிவரும்போது - நடு
வழியிற்கொடியடர்ந்து படர்க்குவனமீது
கனத்தமலைகளைத்தனளாடி - மத
கரியொன்றெந்திர் துரத்தவரிவையும் பயந்தோடி

(ஏ)

ஆவியுடன் மேலாசை மறந்தாள் - அங்
காழ்ந்தபடுகிணற்றில் வீழ்ந்தவளுயிரி நந்தாள்
பாலவயரமுதகன்றனரே - யோடிப்
பறந்துமங்கலையிடங் கரைந்திதை நவின்றனரே.

(ஏ)

(ஏ)

விருத்தையின் உயிரைமீட்க சூச்சகர் இயமனை நோக்கித்
தவஞ்செய்தலும் பின் னடந்த விருத்தாந்தமும்.

விநுத்தம்.

விருத்தையிழ்செய் கையைக்கேட்டுத் தந்தை தாயும்
விதன்முற்றங் கோடிவந்து தூரவில் வீழ்ந்து
மரித்தபெண்ணை யெடுத்தலறிப் புலம்பும் போதில்
மாமுனிகுச் சகனமர்த்தித் தைல மீதி
விருத்திடச்செய் தெமராஜன் நன்னை நோக்கி
பினித்தவஞ்செய் திவளுயிரைத் தருவே னென்ன
வருத்தமுற்றுத் தவஞ்செயுங்குச் சகனை யந்த
மதகரிதோண் மிசையெடுத்திட்ட கன்ற தன்றே.

(ஏ)

பின்னும் விநூத்தம்.

மத்தகசன் தோளின்மிசை யெழுத்துச் சென்றே
வனங்களாடு மலைகளைல்லாக் காலா வெற்றிக்
கைத்தலத்தா ஸ்த்தடித்து கொறுக்கித் தூளாய்க்
காற்றிலெழுச் சிதறியெழு முகிலைக் கோட்டாற்
குத்தியெறிந் துவுமதி சயத்தை யந்தக்
குச்சகமா முனிவன்முனி வடங்கி ரோக்கிப்
பத்திமிகு ஞானதிருஷ்டி யதனு ஹள்ளம்
பரிந்திட்டா எதின்விவரங் தெரிந்திட்டானே. (ஷ)

யானை வடிவமடைந்த தருமத்தனது வரலாறு.

திபதை. இம் - கலியாணி—அடதாளம்

· கலிங்கிலரி புரமென்றேர் தலத்தி - இயர்
கனாசிதிபடைத்த-வணிகர்குலத்திற் - றன்மாங்
துலங்குங்கேவதத்தனென்றெருருசெட்டி - நாஞாங்
ஆயசத்திரமாலயமுங்கட்டி (க)

தத்துவச்சிவெந்தியிற்சிறந்தான் - அவன்
றனக்குத்தருமதத்தமகன்பிறந்தான் - புவி
மெய்த்திடும் பருவவயதானைன் - அன்னை
வீயங்தனள்பிறகு தங்கையும்போனேன் (ஏ)

மதிந்தவர்க்குரிய கட்டைனமுடித்துத் - துக்க
வாரியிலாழுங்குதன் மதிமதித்துத் - தேக
மிடைந்தவன் மிகமயங்கிடும்பொழுது - பொல்லா
விரதவாதியொருவனுடன் முழுதும் (ஏ)

உத்தமமான விபூதியுங்தரித்துக் - காவி
யுடையுமணிந்து செழுங்கடைவரித்துத் - தோளிந்
பத்திசேர்கண்டிகையணிபதித்துச் - சிவ
பத்தனைப்போலன்சுக்கரங்குதித்து (ஏ)

பொய்த்திடுங்கவேடமதுபுனைந்து - செட்டி
புதல்வனைக்குடிகெடுத்திட நினைந்து - நேரிந்
நத்தரமுடனவன் மனைபுகுந்தான் - அந்தத்
தருமதத்தலூங்கண்டு களியிகுந்தான் (ஏ)

நற்பதுமாசனங்தனிலிருத்தித் - தாளில்
நழுமலர்தாவியின்முதருத்தி - யிரு
பொற்பதங்தனைப் பணிந்தெழுந்து நின்றான் - வந்த
புதுமையையடியேனுக் கருஞ்மென்றான்

(ஈ)

பொய்க்குரவனுமவன்முகநோக்கி - யொரு
பொன்னைப்பற்பலகோடி பொன்னுக்கி - நேரில்
வைக்குந்தொழிலுமென் றனிடத்திலுண்டு - உன்கை
வசமுற்றபொருளினை விரைவிற்கொண்டு

(எ)

என்னிடங்கொடுத்துவிட்டாலுடனே - செம்பொன்
இரவிபோற்றருவதுமென்கடனே - யாகு
மென்னவங்தப்புரட்டன்வழுத்துஞ்சொல்லை - நிச
மெனவணிகன் கேட்டுக்கங்கொழுத்து

(ஏ)

முன்செய்தத்திலைனப்பயன்மீறி - வரு
மோசப்பேராசைப் பேய்தலைக்கேறி - முன்னங்
தன்வசத்திருந்த சொத்தையுழித்துப் - பின்னுக்
தர்மப்பொருள்க் எனைத்தையுமொழித்து

(ஈ)

செய்யமகவழுதைக் கையாலே - யொன்றுய்த்
சிரட்டினாய்தனக் கீங்தகதைபோலே - யந்த
வெய்யபாதகன்கையிற்கொடுத்தானே - வாழு
மெய்த்தவன்மனைக்குட்போயடுத்தானே.

(ஷ) (ங)

விநுத்தம்.

தந்திர மாக மனையறை புகுந்து
தருமதத் தனைமதி மயக்கித்
தமனிய மனைத்துங்குவர்ந்தவன் முன்பாய்த்
தலமிசைக் காட்டெறு வடுக்கி
விந்தையோ டென்கைக் கருவினை ழுட்டி
விதியுறை புடத்தில்வைத் தெடுக்கில்
மிக்கப்பாற் குவைகள் சிக்கெனப் பலிக்கு
மெனப்பயில் பலமுறை காட்டி
மந்திர மொழிந்து குகையினிற் செம்பொன்
வளமுடன் வைத்தழன் மூட்டி
மன்றுவெம் புகையால் வணிகனு மயங்கி
மழையென விழிப்புன வருவி

சிர்சிடச் செய்து திருடனக் கணத்திற்
செம்பொனின் குலவயினை யெடுத்துத்
திடுக்கென மறைத்திட்ட யத்தையக் குகையிற்
செலுத்தியே கனவிலெடன் நன்னே. (ஞ)

பின்னும் விநூத்தம்.

வேறு.

கனவையிட்டுத் தருமதத்தன் றனைத்தெளிவித் தென் றனைாங் கருதி யந்தக் கரளாமுடன் ரதிபுரிந்திக் குகையதனின் மூன்றுதினங்களை மூட்டி யனவிலித்துக் குகைதிற்தா வளவிற்கு பொற்குவையுண் டாகு நான்போ யரிமானுர் தியைத்தொழுதுன் றனக்குவரமளிப்பேனன் றகன்றானப்பா வினிதுடனம் மூன்றுதினங்க மழிந்தபின்பு வணிகனதை யெடுத்துப் பார்க்க இரும்புபெருங் கருமலைபோ விருந்ததுகண் டேங்கியவ னிறந்தா னன்று மனதறிந்து தருமசொத்தைக் கெடுத்தினால் விரமதமா வானு னென்று மதித்ததற்கம் முனிபுரிந்த தவத்திலொரு சாட்டவத்தை வழங்கி னுனே. (க)

தருமதத்தனது சாபவிமோசனமும் விருத்தை
பிழைத்தெழுதலும் அவள் விவாகமும்.

திபதை. இராகம் - முகாரி—நுபகதாளம்.

உவந்து முனியால் வணிகலூங்கரி புருவம் போகியே - விடை யுடையவனருள் சிறந்துடன் நெய்வவழிவமாகியே கவிந்து முனியைப்பணிந்தெழுந்துள்ளங் களித்துலாவினுன் - நேவர் கற்பகமலர் பொழிந்திடப்பர கதியைமேவினுன். (க)

தருமதத்தன் செல் பெருமையை யதிசயித்துத்தெரிந்தனன் - முனி தருமராஜைனக்கருதியே பின்னுந்தவத்தைப்புரிந்தனன் எருமைகாகனக்கடவுளம் முனிக்கெதிர் வந்தடுத்தனன் - மல. ५ வியல்புடலூள்ளமிரங்கி விருத்தைக்குயிருங்கொடுத்தனன். (க)

உசத்தியனதை யறிந்தெழுந்து தன்னுள்ளங்களித்தனன் - பூரித் துடல்புளித மாகியுவகைக்கடவுற்குளித்தனன் இஙசச்சுமங்கலை சகிப்பெண்களுடனெழுந் தங்குதித்தனள் பிழைத் தெழுந்தபெண்ணைக்கண் டிரக்கமுற்றுட னின்பங்கதித்தனன் (க)

துதித்துவங்துகுச் சகமுனிவெனச்சூழ்ந்து பணிந்தனள் - பெண்ணைத் துணைக்கையாலெடுத் தணைத்துப்பணிகள் துவங்கவணிந்தனள் மதித்தாமய வனத்துளோரெலா மகிழ்ந்து கூடினார் - முனி வெனப்பரசிவனெனச்சொலி வெகுவாய்க்கொண்டாடினார். (ஈ)

விருத்தையைக்கவுச்சி கற்குக்கொடுக்க விருப்பமிகுந்துதன் - பதி விருதைச்சமங்கலையுடனு சத்தியனுரைகள்பகர்ந்தனன் கருத்தொமென்ற லோலையவர்க்குக் கழிதில்விடுத்தனன் - அந்தக் கணத்தாமய வனத்திலவனும் களிகொண்டடுத்தனன். (இ)

கடிகுழல்விருத்தையைக் கவச்சிகள் கைக்கொண்டுகந்தனன் - தந்தை கனகவெந்புறக்கடகமா நகர்கலங்து திகழ்ந்தனன் . உடலு முயிரும் போலிருவரு முற்று முயங்கினார் - எல முடன் மிருகண்டன் றைனப்பெற்றுனந்தவுத்திவயங்கினார். (க) (ஈ)

எருத்தம்.

சொற்கலையைந் தாண்டின்மைந்த னுணர்ந்த பின்பு
தூயமுனி யுபநய மியற்றி யப்பால்
முற்கள்பெண் மருத்வதியைத் திருக்கல் யாண
முடத்துடனவு விருவருநற் றவத்திற் சென்றார்
வந்கலைபூண் டுடன்மருத்து வதியுந் தானும்
வாரனு சியையடைந்து மகவை வேண்டி
பொற்கலைமா மதிபுனைந் சிவன்பா வன்பு
பொருந்திட்டார் தவநெறியி விருந்திட் டாரே. (ஏ)

மிருகண்டுமுனிவர் புத்திரனை வேண்டி வாரணுசியில் தவஞ்செய்தல்.

கீர்த்தனம். இராகம் - சங்கராபரணம்—நபக்தாளம்.
பல்லவி.

அருந்தவம்புரிந்தார் - துன்பப்
பெரும்பவம் பிரிந்தார்.

அதுபல்லவி.

அருந்தவம் புரிந்தார் மிருகண்டர்
ஆரணங்துதித்திடுதி - வாரணுசிநற்றலமதில் (அருந்)

சரணங்கள்.

1. கரமிசைகுசைமுடி புனைந்து
கண்டிகை பூதிய மணிந்து
வரியுரியதழ்மிசை பிருந்து
மறைமுதன் மனுமுறை மொழிந்து (அருங்)
2. அகமுஹம் அறுபகை போக்கி
ஜம்பொறி புலன்களை வீக்கி
திகமுள மறிவது சிறந்து
செக்கமெனு மயலது மறந்து (அருங்)
3. அத்துவிதத்தி ஸழுந்தி
அன்புற்றெருருயை பொருந்தி
சித்தமதி அவகை பிருந்து
சிவபர னருள்தனை விலைந்து (அருங்) (இ)

**பரமசிவன பிரத்யக்ஷமாகி யென்னவரம்
வேண்டுமெனவினவல்.**

விநந்தம்.

சிந்தைதனை யடக்கியிந்தப் படிக்கோ ராண்டு
திருயணிக்கர் னிகையெனுமத் தலத்தி லோர்பா
ங்தமுடன் றவஞ்செயல்கண் உயையோ டேற்றி
னமர்ந்துடனங் கெழுந்துவந்த சிவனை நேரிற்
சந்தமறை யாற்றுதித்துப் பரமா நந்தச்
சமுத்திரத்தி ளம்புந்துபர வசமாய் நிற்கு
மந்தனைனை நோக்கியென்ன வரங்கள் வேண்டு
மதைநன்றூய் நமதுமுன்ன மிசை யென்றுரே. (அ)

**மிருகண்டு வஸ்த்புத்ரசந்ததியைக்கோர, சசாரீதருள,
மார்க்கண்டர் அவதரித்து வளர்ந்தல்.**

திபா. இதராகம் - கேதாரகேளளம்—ஆதி.

இசையென்றருள்புரிந்த பசுபதியின் பொன்மல
ரினையடியை முடியிற்குடியே - மிகு
உசிதமாகிய நவ ரசகளை நயத்துட
ஞுவந்து முனிவனுரையாடியே (ஏ)

அந்தரியாமியாய் நிறைந்து மென்கருத்தை கீ
யறியாதவுகையுண்டோ தெரிவாயே - உன்றன்
சிங்கதமகிழ்ந்தினிய சந்ததி தழைத்திடத்
திருமைந்தனைக்கருள் புரிவாயே

(ஏ)

என்றுமுனிவன்சொல்ல மன்றில் ஈடம்புரிய
மிறைவன் மிகவுங்களி கூர்ந்துதன் - அருள்
துன்றுமிவன்பத்தியை யின்றெவர்களுங் காணச்
சோதித்திடவேண்டுமென் ரேர்ந்துடன்

(ஏ)

எற்குங்குணங்களின் றித் தீக்குணங்கள்பினிகள்
இழிந்தகூன்குருடசடாகியும் - சன்
மார்க்கசிவபத்தியின் றீர்க்கவறிவில்லாத
வன்கண்மையுடன் கசடாகியும்

(ஏ)

மாறுகொள்வதிவுடன் நாறுவயதுடைய
மைந்தன் வேணுமோ சிவஞானமும் - சலை
ழுறுஞ்சதுர்வேதமு மாறுபத்துடனேநான்
குற்றசகலகலைக் ஞானமும்

(ஏ)

புந்தியினிலென து சிந்தனையேதவமாய்ப்
பூசனைபுரிந்திடுஞ்சாதுவாய் - நானும்
வந்தனைபுரிகின்ற வயதுபதினாறுற்ற
மைந்தன் வேணுமோ தெளிந்தோதுவாய்

(ஏ)

எனப்பரமன்புகல்வ சனத்தைமுனிவன்செவி
எற்றிதற்கென்விடையென்றெண்ணியே - பின்பு
மனத்திடத்துடனேநல் வினைப்பயனெதிர்கொள்ள
மதித்திட்டாலோசனைபண்ணியே.

(ஏ) (க)

விநுத்தம்.

மத்தத்துடன் சிவனை மறந்தவ ருசித
மார்க்க மில்லாத நிர்மூடர்
வயதுநா றடையா ராயினும் புவியில்
மங்கியே சடுதியில் நசிப்பார்
இதத்துட னேம நிவஷ்டையிற் சிறந்தே
யிடைவிடா துள்ளமோ டுருகி
யெழுதறு மறைநு லாகமப் படிக்கின்
னிசையொழும் பூசனை புரிவோர்

விதித்திடும் வயது குறையிலு நன்மை
மிகுதியா லாயுன் பெற்றேங்கி
மேன்மையுற் றிடுவ ராதலா ஒன்றன்
விரைமலர்ப் பதத்தினமீ தன்பு
கதித்திடும் புதல்வ னளித்தெளைக் காக்கக்
கடவையென் ஹரைத்தலும் பரமன்
கருத்தினி லுகந்தம் முனிக்கொரு மகவைக்
கருளைக்கார் ந னித்தகன் றனனே.

(க)

திபதை. இராகம் - எதுகுலகாம்போதி—அடாளம்.

வரம்பெற்றரன்கருளை - யுரம்பெற்றுமருத்வதி
மானுள் - கர்ப்ப - மானுள் - வசி
கரம்பெற்று மதிக்கொரு - நிறம்பெற்றெளி சிறந்து
கதித்தனள் - உள்ளன் - புதித்தனள்.

(க)

மதிக்களையவதனம் - பசத்து மூன்று திங்களில்
மசக்கையால் - அன்னங் - கசக்கையால் - நன்றூய்த்
திதிக்கும்பாலமுதாட்ட - மருட்டிக்குமட்டிமதி
தியங்குவாள் - மேனி - கயங்குவாள்.

(க)

கனத்துப்பணைத்தெழுந்த - தனத்துமணியரண்டுங்
கறுத்தனள் - அரு - வருத்தனள் - தாய்
மனைக்குளைந்துதிங்களி - லழைத்துப்பொன்வளைகாப்பு
மாட்டினார் - கலன் - பூட்டினார்.

(க)

சட்டமோடறுதிங்கட - குரியதியற்றிமலர்
சாத்தினார் - உவங் - தேத்தினார் - மதி
யெட்டித்தூரிகமடி கட்டி மனையின்மிசை
யேற்றினார் - பேணிப் - போற்றினார்.

(க)

ஜங்கிருமதியுஙி - றைந்துபூரணகெர்ப்பா
வதியுற்றூள் - நன்கு - வதியுற்றூள் - அர
விந்தமனையமுக - முந்தளிர்த்தரளாம்போல்
வியர்வுற்றூள் - தளர்ந் - தயர்வுற்றூள்.

(க)

இரவிதகரின்மன்ன - குருவும்புகருமுச்ச
மேறவும் - பல - மூறவும் - பின்னும்
மருவுமறுகோள்களு முரியசுபக்ரகத்தில்
வதிக்கவும் - நல - முதிக்கவும்.

(க)

புதனுக்கினிமையற்ற - மிதுனலக்கினம்வந்து
பொருந்தவும் - கலை - திருந்தவும் - சிலை
மதனுக்களையவொரு - சுதனைப்பெற்றனள்முக
மதியினாள் - மருத் - வதியினாள்.

(எ)

தங்கைதமிருகண்டரா - நந்தமெலுங்கடலிற்
ரூழ்ந்தனர் - தீதைப் - போழுந்தனர் - உடன்
சிங்கையன்பொடுமறை - யந்தனைரைவர்க்குங்
தெரிவித்தார் - நேரில் - வருவித்தார்.

(ஏ)

கலவைப்பொடிகதம்பப் - பொடிகள் சந்தனமொடு
கரைத்தனர் - வாரி - யிரைத்தனர் - செங்கெல்
நிலமணிநிரை செம்பொன் - சலவைசோடசீதானம்
நேர்ந்தனர் - அன்போ - ணந்தனர்

(ஞ)

உவக்குங்கலையனைத்துந் - திரட்டிச்சேனைமைந்தனுக்
கூட்டினார் - நன்னீ - ராட்டினார் - செங்கை
குவித்துநவுதினாத்திற் - குலதெய்வங்களைச்சொல்லிக்
கூப்பிட்டார் - வெண்டிக் - காப்பிட்டார்

(ஷ)

செனித்ததன்பதினெலூரு - தினத்திற்சாதகர்மமுஞ்
செய்தனர் - வியப் - பெய்தனர் - எழி
வினப்பொற்பணிகளால் கரித்து மணித்தொட்டிலி
வேற்றினார் கண்ணு - ரூற்றினார்.

(கக)

மார்க்கண்ட னெனவயன் - தீர்க்கமுடனோமாம்
வைத்தனன் - கண்டு - மெய்த்தனன் - சன்
மார்க்கமுடனே மூன்று - வயதிற்செளள மணம்
வரித்தனர் - சிகை - தரித்தனர்.

(கா)

ஜங்குவயதிலக்கூ - ராரம்பஞ்செய்து சீ
ராட்டினார் - இசை - நாட்டினார் - பின்னும்
முந்தும் வயதேழில் - மைந்தபூஜால் மணம்
முடித்தனர் - வாழி - படித்தனர்.

(கங்) (எ)

**மார்க்கண்டருக்குப் பதினாறுமாண்டு நெருங்குதல்கண்டு
மிருகண்டுமுனி விதனமுறல்.**

விதுத்தம்.

கருத்திலுவந் துபாயன முடித்த பின்பு
கலைகள்மறை யாவுமைந்தன் கற்று ராய்ந்து
நிருத்தனரு ஸியவயதிற் பதினைங் தாண்டு
நிறைந்துபதி னருண்டு நெருங்கக் கண்டு.

சிருக்குமரன் வடிவையுஞ்செய் கையையு நோக்கிச்
சின்தைமிகத் தளர்ந்துமிரு கண்டன் ரூலும்
வருத்தமுற்றுப் புகலினிலே ரென்றுங் காலை
வகையுற்றுன் மிகவுமதி திகைவற்றுனே. (இ)

கீர்த்தனம் இராகம் ஆகிரி—தீரிபுடை தானம்.

பல்லவி.

என்னசெய்வேன் - இந்தவிதிக்
கெப்படி உய்வேன்.

அதுபல்லவி.

தன் ணெஞ்சுசறியாலிதற்கோர்
தாந்திரமொன்றுங்காணேனே. (என்ன)

சரணங்கள்.

வாரஞ்சிதனிற்சென்று வருந்தித்தவமுயன்று
ஆரணப்பொருள்தனைக்கண் டடிபணீந்து
பூரணவயதுள்ளஸத் புத்திரன்றனை நீர்வரம்
தாருமென்றுரையாடாமல் தவறிமோசம்போனேனே. (என்ன) (க)

குளிர்ப்பாயின்னமுதாட்டிக் - குலமணிக்கலன்பூட்டி
வளர்த்துக்கலைதேர்ந்தயெளா - வளவயதில்
தனிர்ப்பொன்மேனியும்குஞ்சிச் சடையும் நடையும்கண்டு
களித்த கண்ணைக்கிளறக்கடவுள் சோதனைசெய்தால் (என்ன) (ஒ)

அருணைதயத்திலேகி ஆர்ந்தநதியில் மூழ்கிச்
சருதியோடனுட்டான்த் தொழின் முடித்துக்
கருதிப்பூசைபுரிந்து கடவுட்கடிமையான
திருமைந்தனுக்கிறதி தீவரமாகநேர்ந்தால். (என்ன) (ஏ) (அ)

மேற்கூறிய காரணத்தால் மருத்வதி புலம்பல்.

வேண்பா.

கம்பலையி லாழிந்துமிரு கண்டமுனி யிந்தவிதங்
துன்பமுறநல் கண்டு துடிதுடித்தே - வெம்பிக்
சருத்துதிருஞ் சோரவிரு கண்ணருவி சார
மருத்வதிமி னன்புலம்பு வாள். (க)

தீர்த்தமை இராகம் - நீலாம்புரி—நுபதானம்.
பல்லவி.

அருமைமைங் தா உனைப்பிரிங் தாலெங்தலிதம் சகிப்பேன் - இந்த
அனியாயத்தை யாருடன்சொல்லித் தேரிசிரவுகிப்பேன் - என் அருமை.

அனுபல்லவி.

பரமசிவனைக் கருதிச்சுருதி பகர்ந்தருந்தவம்புரிந்து நிறைந்த
பத்து மாதம் சுமங்குனைப்பெற்று நான் பாரித்துடலம் பூரித்திருந்தேனா
[என் அருமை.
சரணம்.

திதிக்கும்பாலுடன் முதுமருத்தித்
திருமுகத்தொளிதிருத்தி - நிறை
மதிக்கொருவன்னமாகமழியில்
வைத்தனைத்துன்றனை நித்தம்வளர்த்தேனா. (என் அருமை) (க)

புணரியைக்கடைந் தமுதங்கண்டவர்
போலுனைக்கணடு மகிழ்ந்தேன் - செக்
தனைல் விழிச்சமன் முனிவுகொண்டுன்னைத்
தடுத்திழுக்கும் ஈளாடுத்ததே ஒயையோ. (என் அருமை) (உ) (க)

மார்க்கண்டேயர் தாய்தந்தையர்களைத் தேற்றுதல்.

விநுத்தம்.

தந்தைதா யிருவர்களுந் தயங்கும்போதிற்
றனையனவ ரடிபணிந்திட் டெமுந்துநின்றே
அந்தோனன் இனயானன் னைனையே உங்கட்
காகுலமே தெனப்பகர்ந்த சதனைக்கையாற்
சிந்தையன்போ டனைத்துமுச்சி முகந்து முன்னட்
சிவனளித்த வரமதென நவிலக்கேட்ட
மைந்தனின நகைமுகங்கொண் டிதற் கோவிந்த
மலைவென்பான் வீணிலென்க வலையென்பானே. (கக)

வெண்பா.

துஞ்சிடுவான் மைந்தனைன்று துன்பமுற்று ளங்கலங்கி
யஞ்சுவதேனென்மொழியை யாய்ந்தருள்வீர் - செஞ்சடையின்
மத்தருக்கோட்கணிந்த வண்பதத்தி லண்புகந்த
முத்தருக்க வத்தைவரு மோ. (உ)

கிர்த்தனம். இராகம் - சகானு—ஆதிதாளம்.
பல்லவி.

சிவனை நினைந்தவர் எவர்தாழ்ந்தார் - ஸதா
சிவனை மறந்தவர் எவர்வாழ்ந்தார்.

அனுபல்லவி.

மவுனசித்தர்கள்முதற் சனகமுனிவர்கள்தன்
வசத்திலனுதினமும் வசித்தருனும்பரம். (சிவனை) (க)

சரணங்கள்.

மனப்பயங்கரங்கொண்டமார்வெருண்டு - விழ
மருட்டிவந்த விடத்தைத் திரட்டிடன்டு - வெம்பிக்
களைத்தலறியதெய்வகன்னியர்கள்திருமங்
கலத்தைக்கங்தரமிசை நிலைக்கச்செய்தருள் பர. (சிவனை) (ஒ)

சிரித்துத்திரிபுரத்தை எரித்தழித்தும் - தக்கன்
சிரத்தையறுத்திட்டழல் தனிலொழித்தும் - அகங்
காரித்துமுனிவர்விட்ட வரிப்புவியைக்கொன்றத
ஞாரித்திடையிற்றரித்த நிருத்தனெனனும் பரம். (சிவனை) (ஒ)

இருப்புத்தம்பத்தைச்சித ணரித்திடுமோ நெருப்
பிடையிற்பு முவங்துயிர் தரித்திடுமோ - மன
வருத்தமின்றிக் கண்மலர் பறித்துப்பூசைனசெய்த
மாலுக்குநேமிதந்து பாலித்தருள்புரிந்த. (சிவனை) (ஒ) (ஒ)

மார்க்கண்டேயர் காசிசென்று சிவனை ஆராதித்தல்.

வித்த்தம்.

அந்திவண்ணன் நனையடித்துப் பூசை செய்திங்
கழியாத வரம்பெற்று வருவேணீங்கள்
னின்றைதகலங் கிடவேண்டா மெனப்பகர்ந்த
சேயைனக்கை யாற்றமுவித் திருக்கீறிட்ட
தங்கைதா யடிபணிக்கு விடைபெற்ற நேகிச்
சங்குலவு கங்கைதனிற் ரூணஞ் செய்து
ஈட்திவா கணவிசுவே சனைப்பூ சிக்க
வலஞ்செய்தான் சங்கிதிமு வலஞ்செய்தானே. (கூ)

பின்னும் விநுத்தம்.

இறையவனை வலஞ்சூழ்ந்து சிவனே நானிங்
கியற்றிடும்பூ சனைக் கொன்றுங் குறைவுரும
னிறைவேதும் படிகருணை புரிவா யென்று
நின்மலன்றன் கோயில்தென்பா லொருபாகத்தில்
முறைவழியோ ரமிர்தலிங்க ப்ரதிஷ்டை செய்து
மொழிந்திடுஞ்சி வாகமத்தின் படிக்கு நன்றாய்த்
தறுகணமன் நனைச்செயிக்கக் கருதியாரா
தனஞ்செய்தான் பக்திசா தனஞ்செய்தானே. (கூ)

ஆர்யா—இராகம் பியாக்—ஆதிதாளம்.

ஒடு ஶரிவாய வரசெய்ராய ஶஸி செவராய நட ஒடு.
ஹவாய உணவைலவாய வூவுதாண்வாய நட ஒடு.
ஒடு ஹராய ஶிவஶங்கராய விஷகங்கராய நட ஒடு.
வராய சுதிவஶங்கராய லாஜ்ஜங்கராய நட ஒடு.
ஜிதாய உணரங்ஜிதாய உநிசிஂதிதாய நட ஒடு.
ஹி தாய ஹரிவைநாதாய வூரவங்திதாய நட ஒடு. (கக)

பரமசிவன் மார்க்கண்டருக்குப் பிரத்யக்ஷமானவுடன்
மார்க்கண்டேயர் சிவனைத் துதித்தல்.

விநுத்தம்.

அங்கம்வாயகமொருமை யுடனே பூசித்
தைந்தெழுத்தை யுருவேற்றித் தியானஞ் செய்யுங்
துங்கமங்தன் மெய்யுமுவற் கணுகங்கி
ஸோமசடா தரலுவந்து கருணை கூர்ந்து
மங்கையுமை யவளொடுமால் விடையிலேறி
வருதல்கண்டு மாக்கண்ட முனிவனேரிற்
கங்குகரைக் கடங்காத பரமா நந்தங்
கதிக்கிண்றோன் முழுமறையாற் குதிக்கிண்றனே. (கச)

தீர்த்தனம் சங்கராபரானம்—நுபக்ஞானம்.

ஸ்ரீவிஶங்கர ஸ்ரீவிஶங்கர ஸ்ரீவிஶங்கர ஸ்ரீவிஶங்கர

ஸ்ரீவிஶங்கர ஸ்ரீவிஶங்கர வாரதேஷாயாலோ.

(1)

காரணாகர வழாநாயக காசிதவமலுவதாயக ஸ்ரீவ

(2)

நிஜவஜ்ஞவரிவாடு நிதூநாவிலோஅ ஸ்ரீவ

(3)

காரயுதாநாலுகவாடு ஏராலுகாயர மணிசாடு ஸ்ரீவ

(4)

ஶாக்ஷிப்பிகவங்காஸ ஶாஹுகெகாலாவநிவெச ஸ்ரீவ

(5)

நியாஶலைங்வார நிராநுவாசனவரிவார ஸ்ரீவ

(6)

ஜபினுவாங்ராநூநாலாஷ ஶாதநதாநிஜநவோஷ

(7)

(கா)

மறவியைச் செயிக்க விரும்பிய மார்க்கண்டாநுக்கு ஈசன்

அங்பய மளித்துத் திருவதிதீகைஷ் செய்தபிறகு மார்க்

கண்டேயர் அனேக தலங்கள் தெரிகித்துப் பிறகு

திருக்கடவுர் வந்து ஈசனைப்

பூசை புரிதல்.

—
நிதம்.

சுருதியோ டிசையாற் ரேத்திரம் பயின்ற

சந்தரப் புதல்வன்மீ தன்பு

தோய்ந்துனின் றனக்கு வேண்டிய வரத்தைத்

துலக்குமா யெனக்குரை யென்னப்

பரிவொடு வணங்கி மறவியைச் செயித்துப்

பாரிடத் தழிலிலா வாழும்

படைத்தன தரிய பதமல ரிணையைப்

பண்புடன் பூசனை புரிய

வருள்புரி வாயென் றுவரத்திடப் பாம

னஞ்சலஞ் சலையெனக் களிப்போ

டபயமுஷ் கொடுத்து முடிமிசை தனிந்பொன்

னடியினைக் கமலமுஞ் குட்டித்

திருவரு மறையச் சிவதலங் தோறுஞ்

சென்றழு சனைபுரிந் தப்பாந்

நிருக்கட ஓர் சென் றமிர்த விங்கத்தைச்

சிறப்பொடு பூசைசெய் தனனே.

(கா)

கீர்த்தனம் இராகம் - தன்யாசி—நுபகதாளம்.

1.வீல்லவி.

விக்.: மார்க் - கண்டன் சிவனை

விரும்பிப் பூசை செய்தனனே.

அனுபல்லவி.

வற்கலையுடை - யணிந்து பொருந்து

மானதளாசனாத்திருந்து

விற்கனக்க் கண்டகையுஞ்குடி

மிகவுமூன்னன்பு கூடி.

(விக்ரம)

சுரணாப்பகள்,

திருத்தமாய் மஹன்யாஸ மோகா

தெசருத்திரத்துட னனேக

விருக்கொடி மகதாபிவேக

மியற்றி முயற்சியாக.

(விக்ரம) (க)

தளிருஹ் வில்ல தளங்களெடுத்துச்

சகத்திர நாமங்கள் தொடுத்து

ஒளியறுந்துபதிபெங் காட்டி

யுரிமையோட முன்டி.

(விக்ரம) (க)

தங்கு மின் மருமலர் சொரிந்து

சங்கிதிலு வலம் புரிந்து

அங்கமுழுதும் படியத்தாழ்ந்து

ஆங்கதக் கடலாழ்ந்து.

(விக்ரம) (க) (கா)

மார்க்கண்டருக்குப் பதினாறு வயதானவுடன் எம்

தூதன்வர அவன் அவர்கிட்ட அனுக

முடியாமல் திரும்பி எமலோகம்

சென்றதும் அங்குநடந்த

விருத்தாந்தமும்.

விநுத்தம்.

இறைவனையாக் கிடைவிடா தருச்சித் தேத்து

மியல்புறமார்க் கண்டலூக்குப் பதினாறுண்டு

நிறைவுறுதலறிந்துடனே ரெமதுதன்கண்

ணெருப்பெழுமுத் தலைச்சுலங்காத்திலேங்கிக்

கறையட லோடெழுங் தொருங்கிப்புதல் வன்றன்னைக்

கண்டுடலம் படைப்பதைத்துக்கண்ணைக் கிடமீ

பொறியரவ மென்வொடுங்கிப் பெருமுச்சிட்டுப்

புழுங்கினுன் அறிவிழங்து மழுங்கினுனே.

(ககு)

திபதை. இராகம் - காம்போதி—அடதாளம்.

அறிவழிந்துடன் ஹாதன் மறையவன் றனைக்கிட்ட
வனுகவொண்ணுதென்றேட்ட மெடுத்தானே—சென்று
தறுகண மன்றனைக்கண் டிபராவியே நாவுங்
தளர்ந்து செய்திகள் சொல்லத்தொடுத்தானே. (ஏ)

சண்டனென்றுனையேத்தித் துண்டரீக்மா யெங்குஞ்
சட்டஞ் செலுத்திவந்த புகழ்போச்சே - யெம
தண்டனையென்பது மார்க் - கண்டனளவிலின்று
செம்பிற் புளியிட்டது போலாச்சே. (ஒ)

கறைக்கண்டனையருச்சித் திருக்குஞ்குமரன்றவக்
கனல்பட்டென்னுடலெங்கும் வெர்தேனே - தலை
முறைக்குமினிமேலா னிருக்குஞ்சிசையை சோக்க
முடியாதென்றெருளித்தோடி வந்தேனே. (ஏ)

என்றுதா துவன்சொல்லத் தென்றிசைக்கதிபன்கண்
ணைபோற்சி உந்துடலம் வேர்த்தானே - யிரு
குன்றென்னும் புயந்தட்டி மன்றிலிருக்குஞ்சித்ர
குப்தனி ருவரையும்பார்த்தானே. (ஏ)

மார்க்கண்டன் றனக்குற்ற யயதையுரைப்பிரென
வணங்கியக் கணக்கவர்விரித்தாரே - யதி
தீர்க்கமுடனதைனெப் பார்த்துச்சமைனநோக்கிச்
கிண்தைதெளிந்ததைவி வரித்தாரே. (ஏ)

நீற்றெருளியிறைவன்முன் சாற்றுமெண்ணிரண்டாண்டு
நேற்றுடனே சரியாய்த்தீர்ந்ததே - நிறை
யாற்றல்சேர்யமன்சிட்டை மாற்றலரிதென்றசொல்
லழிந்தவமானம் வந்துநேர்ந்ததே. (ஏ)

பூதிகண்டிகையணிந் தாதிசிவனைப்பூசை
புரிந்துமகிமைச்சிற ந்தோரேனும் - நல்ல
முதறிவுடனைந்து புலனைவென்றருந்தவ
முயன்றமும்மையுங் துறந்தோரேனும். (ஏ)

எட்டுணையாகிலுமுன் னிட்டகட்டளைதன்னை
யாவராலுங்கடக்கவரிதாமே - தவச்
சிஷ்டனிவனுக்கந்த வஷ்டகுணமூர்த்திதங்
திருக்கும்வரபென்னமோ தெரியோமே. (ஏ) (கஈ)

எமதர்மன் மார்க்கண்டைனப் பிடித்துவரக்
காலனை ஏவல்.

விநுத்தம்.

சித்திரனுங் குப்தனுமில் வாறுகூறத்
தென்றிசைக்கா வலனடங்கா முனிவுகொண்டு
பைத்தலைவா ஓரவெனவங் கரித்திட்டோங்கிப்
பாடிருறங்கா லனையழைத்துப் பரக்கநோக்கி
மைத்தடங்கண் டைனவழிபா டியற்றினெஞ்சின்
மதமிகுஞ்சமார்க்கண்டன் நைனப்போய்ச்சிறிக்
கைத்தலத்தா லிமுத்தெமது சபைமுன்பாகக்
காட்டென்பான் பம்பநம்போ லாட்டென்பானே. (கள)

கீர்த்தனம் - இராகம் - தோடி - ஆதி தாளம்.

பல்லவி.

பிடித்துக்கொண்டென்றன்ஸபை
முன்னேவிட்டா - அவனைநீ.

அது பல்லவி.

சுடுத்தம்பேசினூலுன்கைத் - தறுபாசத்தைவீசிச்

சிறுவனைப் - (பிடி)

கரணங்கள்.

சிவனையர்ச்சித் திட்டுளத்தி-லுவகை-முற்றியேயன் பூறிச்
சிறியவர்செம் பொன்பெற்றுற்போற்-பருமிதங்கலைக்கொண் டேறிக்
கவலையற்ற வன்வசிக்குங்-கடங்கர்சென் ரெதிர்த் தேறிக்
கட்டியடித் திட்டுன்டுயங்-தட்டியென்புகழ் கூறிச்
சுடுதியிற் - (பிடி) (க)

| | |
|----------------------------------------|----------------------|
| ஆதனழைத்தாஸ்வாராம - வேதுக்கிஞ்தத்தின்டு | மின்டோ |
| சொற்கேளாக்குட் டிபோலிவ னுக்கிஞ்தம னமு | றன்டோ |
| வேதன்முத லோரும்ளன்சொன் மீறியே நடந்த | துன்டோ |
| விட்ரேமாகநாளிட்ட கட்டளைக்கிரண் | உண்டோ |
| | கதியொடு - (பிடி) (ஒ) |

கைக்கதையாலடித்துடலைக்கலங்கவிழுத் தாட்டி
 கண்டகங்கொண்டுதுளைத்துத் துஞ்சாரீகம்செய்து வாட்டி
 வக்கிமாகியுன்றன்-உக்கிரூபத்தைக் காட்டி
 மங்கியலறிடமுன்கைச்-சங்கிலிதனைப் பூட்டிச்
 சினமொடு—(பிடி) (ங.) (கஞ)

காலன் விடைபெற்றேகி மார்க்கண்டரைக் கண்டு
 அனுகமுடியாமல் தன் உருவங்காட்டி-
 நயந்து வேண்டல்.

எந்தத்தம்.

கருத்துழன்று கருபளில்வா அரைக்கக்கேட்டுக்
 காலனெமானடிபணித்து விடைபெற்றேகித்
 திருக்கடலு ரீசர்சா ஞம்புயத்தைச்
 சிந்தையிலுற் றந்தாங்க பத்தியோடு
 மருச்சனைசெய் தினிதிருக்குங் குமரனைக்கண்
 டதிசயங்கொண் டனுகநம்மான் முழயாதென்றே
 வருத்தமுற்றுத் தனதுருவங் காட்டிச்சென்று
 வணங்கின்று நயந்துரைகள் வழங்குவானே. (கஅ)

கீர்த்தனம் - இராகம் - சங்காபரணம்—திருப்படதாளம்.
 பல்லவி.

மார்க்கண்டேயரே சொல்லக்கேளும் - மன
 வருத்தங்கொள்ளாமலெலைன - யானுப்.

அனுபல்லவி.

ஆர்க்கும்உயர் தென்றிசை - காக்கும்காவலனெம
 ஞேலே யனுப்பவந்த - காலனென் பேறையா. (மார்க்கண்)
 சரணங்கள்.

ஏற்றுடையோனுமக்குச் - சாற்றுமெண் எனிரண்டாண்டு
 நேற்றுடனேதிர்ந்ததே - இன்றைக்கிறதிக்
 கேத்தகாலமும்நேர்ந்ததே - தலைவிதியை
 மாற்றயாவராஜமாகாதே - பர
 மன்தடுத்திடினும் போகாதே - எங்கள்
 காற்றுவனருகிலிப்போதே - சித்தங்
 கோணுதென்னுடன் வரவேணும் தடையில்லாதே (மார்க்கண்) (க)

நிருத்தன் றனையருச்சித் - திருக்கும்செய்கையை எங்கோன்
திருச்செவியினிலோர்து - உமைரசுவிக்கக்
கருத்தினி வருள்கூர்த்து - அங்கு
வரச்சொன்ன மொழியைத்தள்ளாமல் - அவ
மதித்தென்னுரைதனை யெள்ளாமல் - இந்தச்
சரித்திராம் எவர்க்கும் விள்ளாமல் - தங்கள்
தாஸன் என் மீதிலா - யாஸங்கொள்ளாமல் (மார்க்கண்) (உ)

தண்டாயகனும்மைக - கண்டவுடனே நேரில்
அண்டிவர்தமைத்திடிவான் - தன்னுகந்தம்
கொண்டுடல் தமைத்திடிவான் - திருத்
தொண்டனென் றுவந்துரைசாற்றுவான் - மலர்
சொரிக் துபசரித்துமைப் போற்றுவான் - வானில்
அண்டர்வாழ்பதவியி வேற்றுவான் - மிக்க
அவத்தைப்படுத்தும்பிற - வித்துபசீர்மாற்றுவான். (மார்க்கண்) (உ) (கச)

மார்க்கண்டர் காலனை இகழ்ந்து ஓடிப்போவெனல்.

விருத்தம்.

ஸபமுடலிப் படிக்கால னவிலக்கேட்டு
ஈகைத்துடனே மார்க்கண்ட முனிவன்றானும்
பயனிலசொற் பாராட்டும் பதை யுன்றன்
பலத்தையறி வேன்னாடர் பதியுமாயோ.
னயன்பதியுஞ்சிவனடியா ரளித்தபேர்க்குண்
தகம்படியா தெழுந்தோடிப் போவாயென்ன
வியந்தவலும் பயந்துடனேதெற்கே ஸோக்கி
மேவினுன் பயனிடம்போய்க்குவினுனே (கக)

காலன் ஓடி. இதனைமனிடம் சொல்ல ஏமனும்
மகிடவாகனத்திலாரோகணித்து எமபடர்க
ஞடன் மார்க்கண்டரிடம் சிசல்லல்.

பின்னும் விநந்தம்.

விடங்கிளர்கண் டலுக்குரிய மார்க்கண்டன்பால்
வினைக்காலன் போயவழிப் பட்டுவந்த
தடங்கலுமங் கவை யெதிர்நின் றுரைக்கச்சிறி
யந்தகண்கேட்ட பரி விழியற்கிண்ட னோக்கி

மடங்கலென உறுமியெம் படர்கள் சூழ
 மகிடவா கனமிசையா ரோகணி த்தே
 கடுங்கொடுமையுடன் றனது புரத்தைவிட்டுக்
 கடந்திட்டான் விருதுசொல்லி நடந்திட்டானே. (ஐ)

கீர்த்தனம். இராகம் - ஆராபி—அடதாளச்சாப்பு.

பல்லவி.

சண்டன்சினங்கொண்டுத் - தண்டமதாகமார்க்
 கண்டன்முன் வந்தானே.

அனுபல்லவி.

துண்டரீகங்கொண்ட - வண்டனுடலைத்
 துடிக்கக்செய்தாவி-குடிக்கிறேன் பாரென்று. (சண்டன்)

சாணங்கள்.

அம்பொன்மணிமகுடம் புனைந்தாபர
 ணங்களும் பூட்டிக்கொண்டு - மலர்த்
 தும்பையுடன்பல வம்பவிழ்மாலைகள்
 தோண்மிசை சூட்டிக்கொண்டு - வல்லி
 ரும்புடைவாள் சரியுஞ்சமுதாடும்
 எடுத்துக்கைத்திட்டிக்கொண்டு - ஆ
 டம்பரமாகவே சம்பிரதாயம்பா
 ராட்டிக்கொண்டுதலை யாட்டிக்கொண்டு - கோரச் (சண்டன்) (க)

முன்ஷியமப்படர் தொண்டு புரிந்தெதிர்
 முத்துக்குடை பிடிக்க - ஒசை
 மன்ஷிடும் பேரியா வண்டகடாகமுங்
 துண்டு துண்டாம் வெடிக்கச் - செமும்
 புண்டரீகன்முத வண்டர்க்கணஞ்சம்
 புழுங்கிக் கண்ணீர் வடிக்க - பக்கத்
 தண்டியேசேனைக் ணின்றெச்சரீகை
 படிக்கச் சகங்கள் பொடிக்கத்துடிப்பொடு. (சண்டன்) (உ)

நேசித்தரன்றன்னைப் பூசித்திட்டேய்க்கும்கை
 யிற்றளை பூட்டுகிறேன் - கால
 பாசத்தை யென்கையால் வீசிப்பிணித்துக்
 கழுத்தினில்மாட்டுகிறேன் - மிக

எசிப்பழித்திட்ட ரோசத்தை நெஞ்சில்வைத்
தென் திறங்காட்டுகிறேன் - முற்றும்
வாசித்தறிவின்றி மாசுற்றமூடனை
வாட்டுகிறேன்பிடித் தாட்டுகிறேனென்று. (சண்டன்) (ஏ) (கள)

எமன்வரும் சப்தத்தைக்கேட்டு மார்க்கண்டர்
சிவனிடம் அபயமிடல்.

விருத்தம்.

அதிகமுனி வொடுமெறவி வரும்பேரோசை
யருந்தவத்தி ஊயர்ந்திமார்க் கண்டன்கேட்டிங்
கிதுவமொரு அதிசயங்தா னெனவேகெஞ்சி
வெண்ணியா லோசனைகள் பண்ணித்தேர்ந்து
புதுமலர்கொண் டருச்சனைசெய் திருக்கூப்பிப்
புரகார அராகரா சம்போ வென்றே
மதிபுனைந்த வழுதகடேசனை யாசித்து
மறுகுவான் துதிபுரிந்துள் ஞருகுவானே. (உக)

தீர்த்தனம் இராகம் - நாதநாமக்கிரியை—திந்புடைதாளம்.
பல்லவி.

அபயமபயஞ்செகத்தோ - சம்போ
அபயமபயஞ்செகத்தோ
அனுபல்லவி.

விபவப்பிரகாசகை லாஸநி வேசா. (அபயம்)

சரணங்கள்

கரளமணிந்தசுகந்தரனே - திவ்விய
சொருபமலைமடந்தை மருவுஞ்சுந்தரனே. (அபயம்) (க)
அகமூம்புறமு முறைபவனே - உயர்
ஒகமழுஷ்டவினி வெஞ்ஞான்றும் வாழ்பவனே. (அபயம்) (உ)
சுரந்தியணிந்தமுக்கணனே - மன்றிற்
பரதநடம்புரியும் வரதசற்குணனே. (அபயம்) (ஏ)
தவத்தி னர்க்கருஞும் தற்பரனே தொண்டர்
பவத்தை யகற்றுங்தொழில் படைத்த சங்கரனே. (அபயம்) (ஈ) (கஈ)

எமன் மார்க்கண்டனைத் தன் ஊர்க்கழைக்க இவர்மறுக்க
அவ்விருவருக்கும் நடந்த சம்வாதமும் எமன் தன்
பாசத்தை வீச எடுத்தலும் மார்க்கண்டர் அழுத
விங்கத்தைத்தழுவி முறையிடலும்.

விநுத்தம்.

மறையொடுமில் வாறுமைந்தன் ரதிக்கும்போதின்
மறலி யம படர்களுட னருகில்வந்து
திறமிகுந்த சிவபூசை வேளைபார்த்துத்
திக்கரடி புகுந்ததுபோற் சினந்துகோக்கி
யிரைவனுனக் கண்றளித்த பதினாறுண்டு
மின்ரேடு தீர்ந்ததென் ஊர்க் கெழுவாயென்ன
உறுதிகொண்மார்க் கண்டனதை மறுத்திடக்கேட்
உருஞ்சொல்வான் சமன்கடிந் து த்தரஞ் சொல்வானே. (ஐ.)

விநுத்தம்.

மிண்டியெதிர் சின்றுமிரு கண்டமுனி மைந்தனை
வெகுண்டு சமனுறுமினோக்கி
விப்பிரகு வத்ததனி இற்பவித் துச்சகல
வேதமுறை யாகமங்கள்
விரிவொடு முணர்ந்து மன தறிவிலாவெறியர்போல்
விதிவிலியகற்றி யிந்த
மேதினியி லழியா திருக்கலா மெனஅதிக
வினாகைசொன்னவேண்டாம்
அண்டர்பணி யரணையர்ச் சிக்கின்றபலனுன
தரும்பவ மொழிப்பதல்லா
லாசற்ற மெதுகர பாசமதைவீசினு
லண்டி யதனஞுகுருது
ஆற்றுமண லினையெண்ணி ஞாலுமென் ஞேவிநங்
தவர்கணக் கிடவொன்றுது
ஆதலா வதைமறுத் தேதயிரி யங்கொடென்
ஏருகிலினி வருவையானால்
வண்டிலவு தண்டிமா யவனுலகை வேண்டிஞும்
வரவனுவ கைவேண்டிஞு

மருவலவு தருங்குலை வேண்டிலூங் தடையின்றி
யனதுவங் தருள்புரிகுவோம்
மைந்தனே வாவென விரைந்திட நகைத்துமதி
மார்க்கண்ட னவைனோக்கி
வாய்ந்தசில னாய்ந்தழு வலகினையு
மதியார்க ஞையுமதியார்
சண்டனே தொண்டையுபவ றண்டினது நாவது
தடித்தெரிவு கொள்ளாமலே
தடையின்றி நீவங்த நடவையைத் தேடெனத்
தண்ணென முனிந்தெழுந்தே •
தாங்கியம பாசமதில் வீக்குதற் கவனுறத்
தனையனுள மலையாமலே
தனதிரு காத்தினு வழுதவிங் டேசனைத்
தழுவிமுறை யிட்டனன்றோ. (உ)

கீர்த்தனம் - இராகம் - சேஞ்சுரட்டி - ஆதிதாளம்.

பல்லவி.

மிர்த்யங்குசொயா - ஓ - மிர்த்யங்குசொயா,
அநுபல்லவி.

மத்தழுயலகன்ப - தைத்துங்கூடை
வத்திலொருபதம்ப - தித்துங்கடம்புரிந்த
சரணங்கள்.

பத்திசோ தனைக்குநான் தரமல்லையே - சிவ
பரனே யெனக்குவேரூ - தாமில்லையே - பரு
மத்தினிடைதயிர்போ - வெய்த்துடைந்து சொந்தச
வித்தென்னுளம்பரத - வித்துருகுதெனசெய்வேன் (மிர்த்யம்) (க)

முந்தாந்தவரம் பொய்யாமலே - பூசை
முயற்சிக்கோரிடைழு செய்யாமலே - சந்தர்து
சிந்தமில்லாத வெந்தறுகணனை
அந்தகன்பயங்கோட வந்துதவிசெய்குவாய் (மிர்த்யம்) (உ)

பாசத்தைலீசுவேனன்-றுறுக்குருனே - யம
படர்களைக்கொண்டென்றனை யொறுக்குருனே - சிவ
கோசத்திருந்துவீரா வேசத்துடெனமுந்து
மோசச்சமைனவென்று நேசித்தெனைரெக்கிப்பாய், (மிர்த்யம்) (க) (கக)

எமன் பாசத்தைவீசி மார்க்கண்டரை இலிங்கத்தோடு
சேர்த்திமுக்க சிவன் இலிங்கத்திருந்து பிரளயகால
உருத்திரராயெழுந்து எமனை உதைய
எமன் இறத்தல்.

—
ஏருத்தம்.

பத்திமைந்தன் மகமுறையட்ட டலறானிற்
படிரெயனும் பாசபதை முடிசீவிசப்
பித்துங்கூங் காதினீங்கத் துடனே சேர்த்துப்
பின்றத்துமைந்தன் றனைச்சகருக்கிட்ட டிமுக்க ஈசன்
சித்தமகிழ்ஞ் திளவலையா தரிக்கவிங்கத்
திருந்துதிடு திடுதிடெனப்பளையகால
ருத்திரனு கிச்சினங்கொண் டெமுந்துகாலா
ஹதைக்கிண்றுன் வீழ்த்தெமனும் பதைக்கிண்றுனே. (உ-ஈ).

—
இராகம் - கல்யாணி—ஆதிதாளம்.

பல்லவி.

மதிந்தானே யந்தகன் - மண்ணிற்
படிந்தானேமலைபோல்.

அனுபல்லவி.

திடங்கொள் சிவபத்தனென் - நடங்காமல் மதிகெட்டுச்
சினாத்துடனே சென்றெதிர் - முனைத்திட்டகமேவிட்டு
நடுங்கக்காலபாசங்தொட்ட-டிடஞ்சல் செய்ததைத்தொட்டு
நடி ததெழுந்தருத்திர னிடக்காலாலுதைபட்டு. (மதிந்தானே)

சரணங்கள்.

வனத்தனிந்திரன் முதல்-அனத்தனமரர்களும்
வாய்புலர்ந்தருண்டுட வொடுங்கவும் .
கனத்தபுலியண்டங்க-ளனைத்துமதிர்ச்சியொடு
கவங்கிக் கிடுகிடென நடுங்கவும் - முனைக்
கனந்பொறியால்கில கோடிகளுட் வெடிக்கக்
சயங்கித்திக்கயங்கனு மயங்கிக் கலிபிடிக்க
புனர்கடலும் வறண்டிட்ட-டுடுக்குலமுந் துடிக்கப்
புயங்கமெட்டுமதுங்கித் தியங்கிக்கண்ணீர் வழக்க. (மதிந்தானே) (க)

குழந்துதீனப்பணிந்து தாழந்தருகிலிருங்த
 தூணக்கிங்கரர்களுமிர் பறக்கவும் - புகழ்
 வாய்ந்தமைந்தனென்றீர் நீகாய்ந்தமனேறிவந்த
 மகிடவாகனமும்பட் டிறக்கவும் - விசை
 ஓய்ந்துதொண்டையும் நாவுங்-காய்ந்து மதிமருண்டு
 உண்ணி னொவுழந்து-கண்ணென்றீயுமிருண்டு
 வீந்த மரவட்டைபோற் சோர்ந்துடலஞ்சருண்டு
 விடவிடெனப்பதறிப் படியந்தரண்டுருண்டு. (மதிந்தானே) (e)

அத்தனடியவர்ம-கத்துவத்தையுஞ்சிவ
 னருளையும்வியந்து கொண் டாடியே - தலச்
 சித்தருமரகரும் வித்தியாதவர்களுங்
 திரண்டெழுந்து கீதங்கள் பாடியே - மிக
 நத்தியன்புடன்கைகு-வித்து தட்டினமுதுமென்ன
 கயந்துள்ளமோடிருகி-யுயர்ந்த மறைகள்விள்ளக்
 கார்த்தன் வரப்பிரசா-தத்தினுலே முன்னுள்ள
 கண்டமு மொழிந்துமார்க்கண்டனெ முந்துதுள்ள(மதிந்) (ங) (ங.ங)

தன்னைத் துதித்த மார்க்கண்டார் என்றும் பதனுறு
 வயதாயிருக்கவும் இச்சரிதையைப் படிப்போர்
 கேட்போர் வெந்ததி, செல்வம், ஆயுள் முத
 விய தழைத்தோங்கவும் வரமருளி
 ஈசன் திருவுருமறைதல்.

விருத்தம்.

அங்க னிவ்வா றிந்தன னப்பால்
 அடியரிற் சிறந்தமார்க்கண்டன்
 ஆக்திநா வான வேதவாக் கியத்தா
 வரன்புகழ் யாவையுங் தொடுத்துச்
 சந்தமோ டிசைப்பா வின்ஞ்சொல்த் துதிக்கச்
 சதாசிவ னுளங்களிக்கர்ந்து
 தடையின்றி நாளு மென்னிரண் டாண்டு
 தரணிவா னுலகமுள்ளளவும்

கைங்கனே வாழ்தி யெனவருள் புரிந்து
மலரடி முடிமினை சூட்டி
மகிட்சியோ இனது சரித்திர மதனை
வழுத்துவோ ரறிவொடுக் கேழ்ப்போர்
சந்ததி யுயர்வான் செல்வமோ டாயுள்
தழைக்கவென் நனுக்ஞரகம் புரிந்து
தருங்கிலமரர் மருமலர் சொரியச்
சங்கர னுருமறைந்தனனே.

(உடு)

பிறகு மார்க்கண்டர் ஆனேக தலத்தைத் தெரிகித்துக்
கடக நகர் சென்று தாய் தந்தையரைப் பணிய
அவர்கள் மகிழ்தல்.

பிள்ளும் விநூத்தம்.

பணகழு டணரிலிங்க மதனுட்சார்ந்தார்
பாசபத மார்க்கண்ட முனிவன்றுணும்
இனியசில தலங்களையும் பணிசெய்தேத்தி
பீன்றருள்தாய் தந்தையரைக் காண வேண்டி
மனதுவந்து கடகநகர ரதனைமேலி
வளமிகுமாச்சி ரமமதிற் புகுந்தபோது
தனையனைக்கண்டிருவர்களுமகிழ்ந்தாங்தா
தாங்கினுருளக்கவலை ஸீங்கினாரே.

(உசு)

கீர்த்தனம் இராகம் - சநுட்டி—திநபுடைதாளம்.

பல்லவி.

திருக்குமரன்-தனைக்கண-வெந்தாரேகையாற்
சேர்த்தனைத்துடனுச்சி முகந்தாரே.

அனுபல்லவி.

உருத்திரனருளசெய்த-வரத்தினுலேமிகுந்த
உரமும்பெற்றழிவிலா வரமும்பெற்றதிர்வந்த.

(திரு)

சுரணங்கன்.

அரும்பொருளானவன்னைப்-பிரிந்தெங்கள் மனந்தாழ்ந்து
ஜம்புவனுங்கலங்கித்-துன்பவாரியி - லாழ்ந்து
திருந்துபதினாற்றுண்டு-கிறைந்திடலறிந்துள்ளாங்
தியங்கிப்புவியில் வீழ்ந்து - நாங்கள்
வருந்துமதின்திடாமுன்-விறைந்தருகிலடுத்து
மனத்துயரங்களைல்லா மகலும்படிவிடுத்துப்
பொருந்தும்பரமாந்தப்-புணரிதனில்மடுத்துப்
போற்றியாதரித்தாயென்-றேத்திமுத்தங்கொடுத்துத். (திரு) (1)

அடுத்தெழைக்கண்ணள்ளந்-துடித்துப்பயிப்பட்டதும்
அரன்றைன்னைந்தனபோ-டிரங்கிமுறைஷ்டதும்
தடுத்துத்தனையாட்கொண்டங்-கிடக்காலினுலெமனைத்
தாக்கியுதைத்து விட்டதும் - பின்னும்
கடுக்கண்டரினிமையோ-டனுக்கிரகங்கள் புரிந்து
காத்தருளிசைந்தனதச் சாற்றிடவுந் தெரிந்து
வடிப்படாமல்வந்தாயே மகனேயெனப் பரிந்து
மனத்தினுக்கடங்காத-மகிட்சிக்கண்ணீர் சொரிந்து (திரு) (2)

அழற்கண்புவிக்குத்தப்பிப்-பிழைத்ததுபோவெந்தாயே
அந்தகைனவென்று சிறந்திசை மிகுந்தாயே
மழுக்கையானுலென்றும்-வாழ்வுபெற்றிருவர்க்கும்
மகிமை மிகவுந் தந்தாயேன்று
தழைக்குமாசிமுறையா-லுரைத்தருமை பாராட்டித்
தாபொருந்துமன்போடகமகிழ்க்குது சீராட்டி
இழைப்பொன்னணிகளங்களித்துப்பனிச் ராட்டி
இனித்தபாலடிசிற் பொற்கவத்திட்டன்புட னாட்டி. (திரு) (3) (உத)

பிறகு மார்க்கண்டர் காசி கைலை முதலிய தலங்கள் சென்று தவத்திற்
சிறந்தவராதலும் எமனிறந்ததால் பூபார மிக, விஷ்ணுவும் பிரம
அம் அரணிட முறையிட அரன் எமனை எழுப்பி விஷ்ணுதி உருக
திராக்கும் தரித்துப் பஞ்சாக்காரம் செடிப்பவர் பால் அனு
காதிருக்க ஆக்னாபித்ததைச் சிரமேற்கொண்டு எமன்
தன்னகரம் சேர்ந்து மார்க்கண்டன் சரிதையைப்
படிப்போர் கேட்போரிருக்கும் திசையைக்கூட
எட்டிப்பார்க்காது முன்போல்
அரசு புரிதல்.

— — —

॥ விநுத்தம்.

மருத்வதிய மிருக ஸ்ட்ரீனி வன்றாலு
மார்க்கண்ட னுடன்குலவி வரிசையாகக்
கருத்துவங்து மனையில்வசித் திருந்துசின்னேள்
கழிந்தபின்பு தங்கைதாய் விடைபெற்றேகித்
திருத்தமிகு விசுவேசர் தனைப்பூசித்துத்
திருக்கயிலை யடைந்தரைனைத் தொழுதுபோற்றிச்
சுரந்துரிய தலங்களைலாம் பரிவினேடு
சுற்றினேன் றவநெறியின் முற்றினேனே. (உள)

திபதை. இராகம் - தோடி-ஆதிதானம்.

உத்தமமுனிமகன் சிவன்பெருமையை
யுனர்ந்தகல்வளியெங்கு நிறைந்தானே - ஸதா
நித்தியதரிசனங் கொடுத்தன்பர்கள்கண்
ணினைவினுமிடைவிடா துறைந்தானே. (உ)

இத்தராதலமெங்குங் தானுயிருங்
தெண்ணில் பிரமகற்பங்கண்டானே - சிவ
முத்தராஞ்சிவ - பக்தகணங்களுக்குண்
முதிர்ந்தபுகழ் படைத்துக்கொண்டானே. (உ)

எமனிறந்தத னுன்மண்ணி வெண்பதிநான்
கிளக்கஞ்சிவராசி மதியாமல் - அந்த
வமிதபாரம - தாஜியசமைதனைப்
புவிமட்சை ஈமக்கழுமதியாமல். (உ)

வந்துமுறையிட - லூச்தெரின்துடன்றிரு
மாலயன்சிவனைடி போற்றினார் - நேரில்
அந்தகளையெழுப் - பிப்புவிபாரத்தை
யகற்றவேணுமெனச் சாந்தினார். (ஏ)

சிங்கதூர்க்கர் - ளெமைனையழக்கவயிர்
தெளிந்தவனருகில் வந்துதித்தானே - வயர்
சந்தமாபறை - யாலராணடியலர்
தாழ்ந்திசையொடுஞ் சொல்லித்துதித்தானே. (இ)

அத்தனவனையு - ரத்துக்கண்டிகைபூதி
யணிந்தலுசெழுத்தைச் சொலியருவாதும் - பிர
சித்தரெனதுரு - வத்தரென்றவர்கள்
கிருக்குந்திசை யினிலொருபோதும் (ஏ)

அக்கிரமத்துட - னேயந்தவழியனு
காமனன்னெறியொடு மினிநீயே - யுன்
தெந்குங்கர்சென்று - னக்குரியதொழிலைத்
கிர்க்கமுடன் செலுத்திவருவாயே. (ஏ) (ஒ)

விநுத்தம்.

மழுவுடையான் இலை கூறப் பிழைத்தெழுந்த
மகிட வா கனமுமெமம படருஞ்குழ
விழைவுடனின் றரனடியைப் பணிந்து போற்றி
வியப்புடன்றன் னகரடைந்தங் கெழின்பார்க்கண்டன்
றனமுவுறந் சர்வதைனைப் படிப்போர் கேட்போர்
தனிப்பரப் னடியரென்றத் திசைகோக்காமற்
பழையபடி யதிகாராஞ் செலுத்திச் செங்கோற்
பண்புந்று னுங்குசம னின்புந்றுனே. (ஒ)

மார்க்கண்டேயர் சரித்திரம்

முற்றுப்பேற்றது.

| | | | |
|---------------|-----|-----|-----|
| ஆக விருத்தம் | ... | ... | உ.ஏ |
| ,, வெண்பா | ... | ... | ஏ |
| ,, கிர்த்தனம் | ... | ... | ஏ.ஏ |
| ஆக மொத்தம்... | | | ஏ.ஏ |



